



2022.08.27

වක්‍රලේඛ අංක : 63/2022

සියලුම දිසා කොමසාරිස්වරුන් වෙත,

දිසා කොමසාරිස්තුමනි/තුමියනි,

**ජාතික බාලදක්ෂ මාධ්‍ය හා ප්‍රවර්ධන ස්වේච්ඡා ඒකකය පිළිබඳව දැනුවත් කිරීමයි**

ප්‍රධාන බාලදක්ෂ කොමසාරිස් තුමාගේ සංකල්පයක් මත, ශ්‍රී ලංකා බාලදක්ෂ සංගමයේ මාධ්‍ය හා මහජන සම්බන්ධතාවය වඩාත් පුළුල් කරමින් එම සන්නිවේදන මෙහෙවර සඳහා නව පරම්පරාවකට අවකාශ විවර කර දෙමින් ජාතික බාලදක්ෂ මාධ්‍ය හා ප්‍රවර්ධන ස්වේච්ඡා ඒකකයක් ස්ථාපිත කිරීමට ශ්‍රී ලංකා බාලදක්ෂ සංගමය කටයුතු කර ඇත.

ශ්‍රී ලංකා බාලදක්ෂ සංගමය හා දිසා බාලදක්ෂ සංගම්, බාලදක්ෂ ව්‍යාපාරයේ උන්නතිය උදෙසා ඉටු කරන මෙහෙවර සමාජගත කිරීමටත් එහි ප්‍රතිලාභ සියලු දෙනා වෙත දැනුවත් කිරීමටත් හා විවිධ හැකියාවන්ගෙන් යුතු ඉදිරි පරම්පරාවක් බිහිකිරීමටත් මේ හරහා අපේක්ෂා කෙරේ.

මේ අනුව විවෘත කැඳවීමකින් අනතුරුව ලැබුණු අයදුම්පත් විනිශ්චය මණ්ඩලයක් හරහා සම්මුඛ පරීක්ෂණයට ලක් කරමින් පළමු අදියර සඳහා තෝරාගත් ස්වේච්ඡා සාමාජිකයින් (ඔබ දිසාවට අයත් සාමාජික ලේඛනය ද ඇතුළත්ව) ඔබගේ දැන ගැනීමට හා කාරුණික අවධානයට මේ සමග ඉදිරිපත් කරමු.

ඉදිරියේදී ප්‍රවෘත්ති වාර්තාකරණය, ඡායාරූපකරණය හා වීඩියෝකරණය, සංස්කරණ කටයුතු හා නිවේදන කටයුතු ආදී බාලදක්ෂ ප්‍රවර්ධන වැඩසටහන් වලට ඔවුන්ගේ සේවය ලබාගැනීමට අපේක්ෂා කෙරේ.

මේ පිළිබඳව ඔවුන් දැනුවත් කිරීමේ වැඩසටහනක් භෞතික හා මාර්ගගත ක්‍රමවේදය ඔස්සේ 2022 සැප්තැම්බර් මස 03 වන දින ප.ව 02.00 ට ශ්‍රී ලංකා බාලදක්ෂ මූලස්ථානයේදී පැවැත්වේ. මේ සඳහා මාර්ගගත ක්‍රමය (Online) ඔස්සේ ඔබට ද සහභාගී වීමට මෙයින් ආරාධනා කර සිටිමු.

ස්තූතියි

මෙයට  
බාලදක්ෂ සේවයේ නියුතු

ජනප්‍රිය ප්‍රනාන්දු  
ප්‍රධාන කොමසාරිස්

ප්‍රහාන් කුලරත්න  
සහය ප්‍රධාන කොමසාරිස්  
(මාධ්‍ය/මහජන සම්බන්ධතා/සංස්කෘතික කටයුතු)

පිටපත් - ජාතික මූලස්ථානයේ සියළුම කොමසාරිස්වරුන්  
සභාපති/විධායක කමිටු සභාපති/ගරු ලේකම්/ගරු භාණ්ඩාගාරික - ශ්‍රී ලංකා බාලදක්ෂ සංගමය



2022.08.27

சுற்றறிக்கை இல:63/2022

அனைத்து மாவட்ட ஆணையாளர்களுக்குமானது,

அன்பான மாவட்ட ஆணையாளர்களே,

**தேசிய சாரணர் ஊடக மற்றும் முன்னேற்ற தன்னார்வ பிரிவு தொடர்பான தெளிவுபடுத்தல்**

பிரதம சாரணர் ஆணையாளரின் கருத்தின் அடிப்படையில், இலங்கை சாரணர் சங்கத்தின் ஊடக மற்றும் பொதுசன தொடர்புகளை விரிவுபடுத்தி, புதிய தலைமுறைக்கான வழிகளை ஏற்படுத்தும் நோக்கில் 'தேசிய சாரணர் ஊடக மற்றும் முன்னேற்ற தன்னார்வப் பிரிவை' நிறுவுவதற்கு இலங்கை சாரணர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனூடாக இலங்கை சாரணர் சங்கமும் மாவட்ட சாரணர் சங்கங்களும் சாரணர் இயக்கத்தின் முன்னேற்றத்திற்காக ஆற்றும் பணியை சமூகமயப்படுத்துவதுடன் அதன் நன்மைகளை அனைவருக்கும் அறியப்படுத்தி பல்வேறு திறன்களைக் கொண்ட எதிர்கால சந்ததியை உருவாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, பகிரங்க அழைப்பின் ஊடாகப் பெறப்பட்ட விண்ணப்பங்கள் நடுவர்கள் குழுவினால் நேர்முகத் தேர்வு செய்யப்பட்டதன் பின்னர், இலங்கை சாரணர் சங்கத்தின் ஊடக மற்றும் முன்னேற்றப் பிரிவின் தன்னார்வ உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களின் (உங்கள் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் உள்ளிட்ட) பெயர் பட்டியல் உங்களது கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் செய்தி அறிக்கையிடல், புகைப்படம் எடுத்தல், வீடியோ செய்தல், செம்மைப்படுத்தல் மற்றும் அறிவிப்பு, முன்வைத்தல் போன்றவற்றில் அவர்களது பங்களிப்புகளை சாரணர் செயற்பாடுகளுக்குப் பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பில் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சி நேரடி மற்றும் மெய்நிகர் (Physical and online) முறைகள் மூலம் 2022 செப்டெம்பர் 03ஆம் திகதி அன்று பிற்பகல் 02.00 மணிக்கு இலங்கை சாரணர் சங்கத் தலைமையகத்தில் நடைபெறும். இதில் மெய்நிகர் (Online) ஊடாக பங்கேற்குமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.

நன்றி

உங்கள் சாரணர் சேவையில்

**ஜனப்ரித் பெனாண்டோ**

பிரதம ஆணையாளர்

**பிரபாத் குலரத்ன**

உதவிப் பிரதம ஆணையாளர்

(ஊடகம், பொதுசன தொடர்பு, கலாசாரம்)

நகல் - தேசிய சாரணர் தலைமையக அனைத்து ஆணையாளர்கள்

தலைவர், நிறைவேற்றுக் குழுத் தலைவர், கௌரவ செயலாளர், கௌரவ பொருளாளர்

- இலங்கை சாரணர் சங்கம்